



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை
அதி விசேஷமானது

අංක 2459/52 - 2025 ඔක්තෝබර් මස 24 දැනී සිඳුරාදා - 2025.10.24

2459/52 ஆம் இலக்கம் - 2025 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் 24 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

ச.வ.பீ. 15/2024

2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, பொதுத் தனிச முகாமைத்துவச் சட்டம்

பொதுத் தனிச ஒருங்கிணைத்தல் குழுவின் விதப்புரை மீது 2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, பொதுத் தனிச முகாமைத்துவச் சட்டத்தின் பிரிவுகள் 6(ஆ), (இ) மற்றும் (ஓ), 16 மற்றும் 31 என்பவற்றுடனும் மற்றும் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 44 ஆம் உறுப்புரையின் (3) ஆம் உட்பிரிவிற்கான காப்புவாசகத்துடனும் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 35 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

அநுர குமார திசாநாயக்க,
சனாதிபதி.

கொழும்பு,
2025, ஒற்றோபர் 24.

ஒழுங்கு விதிகள்

- இவ்வொழுங்குவிதிகள் 2025 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க, பொதுத் தனிச முகாமைத்துவ ஒழுங்குவிதிகள் என எடுத்துக்காட்டப்படலாம்.
- (420 ஆம் அத்தியாயமான) பதிவு செய்யப்பட்ட பங்குத்தொகுதி மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தினதும் மற்றும் (417 ஆம் அத்தியாயமான) உள்ளூர் திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தினதும் ஏற்பாடுகளிற்கும் மற்றும் பின்வருவன தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் அல்லது இலங்கை மத்திய வங்கியினால் அதிகாரமளிக்கப்பட்ட வேறு எவரேனும் ஆளினால் வழங்கப்பட்ட எவையேனும் விதிகள், ஒழுங்குவிதிகள், பணிப்புரைகள், வழிகாட்டுநெறிகள் அல்லது சுற்றறிக்கைகள் என்பவற்றுக்கும் அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட நியமனங்களுக்கும் பங்கமின்றி -

(அ) அரசாங்க தனிச பிணையங்களின் வழங்குகை ;



(ஆ) முதனிலை வியாபார முறைமைத் தொழிற்பாடு ;

(இ) முதனிலை வியாபாரிகள், வேறு வியாபாரிகள், விலை கூறுபவர்களாகவுள்ள வியாபாரிகள் அல்லாதோர் அல்லது முகவர்களை நியமித்தல், கண்காணித்தல், மேற்பார்வை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல்.

என்பன தொடர்பில், இவ்வொழுங்குவிதிகள் இச்சட்டத்தின் கீழான பொதுத் தனிசு முகாமைத்துவ அலுவலகத்திற்கு குறித்தளிக்கப்பட்ட பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றும் நோக்கத்திற்கு ஏற்புடையதாதல் வேண்டும்.

3. (420 ஆம் அத்தியாயமான) பதிவு செய்யப்பட்ட பங்குத்தொகுதி மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தினதும் மற்றும் (417 ஆம் அத்தியாயமான) உள்ளூர் திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தினதும் ஏற்பாடுகளின் கீழ் நியமிக்கப்பட்ட முதனிலை வியாபாரிகள் 2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, பொதுத் தனிச முகாமைத்துவச் சட்டத்தின் நோக்கங்களுக்காக முதல்நிலை வியாபாரிகளாக தொடர்ந்திருத்தல் வேண்டும்.

4. (420 ஆம் அத்தியாயமான) பதிவு செய்யப்பட்ட பங்குத்தொகுதி மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழும் (417 ஆம் அத்தியாயமான) உள்ளூர் திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழும் இலங்கை மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட, பெயர்குறித்து நியமிக்கப்பட்ட விலை கூறுபவர்களாகவுள்ள வியாபாரி அல்லாதவரும் இவ்வொழுங்குவிதிகள் நடைமுறைக்கு வரும் தேதியன்று அத்தகைய நியமனத்தை வகிப்பவரும் பொதுத் தனிசு முகாமைத்துவ அலுவலகத்தினால் நடாத்தப்படும் அரசாங்க பிணைய ஏல விற்பனைகளில் தொடர்ந்து பங்குபற்றுதல் வேண்டும்.

5. முதனிலை வியாபாரி ஒவ்வொருவரும் -

(அ) அரசாங்க தனிசு பிணையங்களுக்காக முதனிலை மற்றும் இரண்டாம் நிலைச் சந்தைகளில் பொதுத் தனிசு முகாமைத்துவ அலுவலகத்துடன் எதிர்த்தரப்பொன்றாக கையாளும் உரிமையைக் கொண்டிருத்தல் வேண்டும் ;

(ஆ) காலத்திற்குக் காலம் பொதுத் தனிச முகாமைத்துவ அலுவலகத்தினால் தீர்மானிக்கக்கூடியவாறான அத்தகைய முறையிலும் அத்தகைய மட்டங்களிலும் முதனிலை ஏல விற்பனையை அணுகி முதனிலை சந்தையில் பங்குபற்றுதல் வேண்டும் என்பதுடன் அத்தகைய முதனிலை வியாபாரிக்கு அறிவிக்கப்படுதலும் வேண்டும்.

(இ) அரசாங்க தனிசு பிணையங்களில் இரண்டாம் நிலைச் சந்தை ஒன்றை உருவாக்குவதற்கும் பேணுவதற்கும் பொறுப்புடையவராக இருத்தல் வேண்டும் ;

(ஈ) காலத்திற்குக் காலம் பொதுத் தனிச முகாமைத்துவ அலுவலகத்தினால் தீர்மானிக்கக்கூடியவாறான அரசாங்க தனிச பிணையங்களின் கையிருப்பை பேணுதல் மற்றும் இரண்டாம் நிலைச் சந்தையில் பங்கேற்றல் தொடர்பான தேவைப்பாடுகளுடன் இணங்கியொழுதுதல் வேண்டும் என்பதுடன் அத்தகைய முதனிலை வியாபாரிக்கு அறிவிக்கப்படுதலும் வேண்டும் ;

(உ) நியாயமான கையாளுகை, விலையிடலில் வெளிப்படைத்தன்மை மற்றும் சந்தை கையாளுகையின் நிறைவேற்றும் அல்லது தவறான நடைமுறைகளைத் தடுத்தல் என்பவற்றை உறுதிப்படுத்துகின்ற வேளையில், அதன் சொந்தக் கணக்கிற்காகவோ அல்லது அதன் வாடிக்கையாளரின் சார்பாகவோ அரசாங்க தனிக் பிணையங்கள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதற்கு உரிமை கொண்டிருத்தல் வேண்டும்;

(உண்) காலத்திற்குக் காலம் பொதுத் தனிச் முகாமைத்துவ அலுவலகத்தினால் தீர்மானிக்கக்கூடியவாறான உயர்தொழில் தகுதி, இடர் முகாமைத்துவம், இணைய பாதாகாப்பு, உள்ளடக்க கட்டுப்பாடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றின் தோதான நியமங்களைப் பேணுதலும் அத்தகைய முதனிலை வியாபாரிக்கு அறிவிக்கப்படுதலும் வேண்டும் ;

(எ) அரசானது தனிசு பிணையங்களின் மீதான முதிர்வுகால வரும்படிகள் மற்றும் வட்டி என்பற்றை வைத்திருத்தல், சேகரித்தல் மற்றும் கொடுப்பனவு செய்தல் தொடர்பாக அதனது வாடிக்கையாளர்கள் தொடர்பில் நம்பகத் தன்மையில் செயலாற்றுவதல் வேண்டும் என்பதுடன் இந்நோக்கத்திற்காக அதனது வாடிக்கையாளர்களின் சொத்துக்களை அதனது சொந்த சொத்துக்களிலிருந்து பிரித்தலும் வேண்டும். கலைக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்களின் சொத்துக்கள் முதனிலை வியாபாரியின் சொத்துக்களின் பாகம் ஒன்றாக இருத்தல் ஆகாது ;

(ஏ) அதனது வாடிக்கையாளர்களுடனான கையாளுகைகளில் கடுமையான அந்தரங்கத்தன்மையை பேணுதலும், சந்தை ஒருமைப்பாடு மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்பின் மிக உயர்ந்த நியமங்களை போற்றிக் காத்தலும், வட்டி முரண்பாடுகள் முறையாக அடையாளங் காணப்பட்டு, முகாமை செய்யப்பட்டு பொதுத் தனிசு முகாமைத்துவ அலுவலகத்திற்கு வெளிப்படுத்துவதை உறுதி செய்தலும் வேண்டும் ; அத்துடன்

(ஐ) வாடிக்கையாளர் பாதுகாப்பு நியமங்கள் மற்றும் பயனுள்ள முறைப்பாட்டு தீர்வுப் பொறிமுறைகள் என்பனவற்றுக்கு பின்பற்றியொழுது உட்பட காலத்திற்குக் காலம் பொதுத் தனிச முகாமைத்துவ அலுவலகத்தினால் வகுத்தமைக்கப்பட்ட தொழிற்பாட்டு கையேடு, நடத்தைக் கோவை மற்றும் வேறு எவையேனும் வழிகாட்டுநெறிகள் என்பவற்றுக்கு இணங்க அதனது தொழில் மற்றும் செயற்பாடுகளை நடாத்துதல் வேண்டும்.

6. பொதுத் தனிச முகாமைத்துவ அலுவலகம் பின்வருவன தொடர்பாக ஒவ்வொரு முதனிலை வியாபாரியின் செயற்திறனையும் அவ்வப்போது மதிப்பீடு செய்தல் வேண்டும் -

(அ) அரசாங்க பிணையங்களின் முதனிலை ஏல விற்பனைகளில் அதனது பங்குபற்றுதலின் பயனுடைமை ;

(ஆ) அரசாங்க பிணையங்களில் இரண்டாம் தரச் சந்தை ஒன்றை உருவாக்குதலும் பேணுவதிலும் அதனது பங்களிப்பு ; அத்துடன்

(இ) இலங்கை மத்திய வங்கியுடனான கலந்தாலோசனையில், ஏற்புடையற்பாலதான சட்டங்கள், விதிகள், ஒழுங்குவிதிகள், பணிப்புகள், வழிகாட்டுநெறிகள் மற்றும் காலத்திற்குக் காலம் வழங்கப்படும் நடத்தைக் கோவை என்பவற்றுடன் இணங்கியொழுது பற்றிய அதனது பதிவேடு.

7. (அ) ஒழுங்குவிதி 6 இன் கீழ் கொண்டு நடாத்தப்பட்டிருக்கின்ற மதிப்பீட்டின் போது பொதுத் தனிச முகாமைத்துவ அலுவலகம் முதனிலை வியாபாரி ஒருவரின் செயல்திறனேற்றத்தில் எவையேனும் குறைபாடுகள் அடையாளங் காணுகின்றவிடத்து, அதனை அத்தகைய முதனிலை வியாபாரிக்கு அறிவித்தல் வேண்டும் என்பதுடன் முதனிலை வியாபாரி அத்தகைய குறைபாடுகளை சரிசெய்வதற்கு அவசியமென கருதுகின்ற மேலதிக வழிமுறைகளுடன் சேர்த்து பொதுத் தனிச முகாமைத்துவ அலுவலகத்தினால் விதந்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய நிவாரண வழிமுறைகளை எடுத்தல் வேண்டும்.

(ஆ) அத்தகைய விதப்புரைகளுடன் இணங்கியொழுதுவதற்கு முதனிலை வியாபாரியின் தவறுகையானது பொதுத் தனிச முகாமைத்துவ அலுவலகத்தினால் முதனிலை வியாபாரி ஒருவராக அவரது நியமனம் இடைநிறுத்தல் அல்லது இல்லாதாக்கல் எனும் விளைவினை ஏற்படுத்தலாம்.

8. நியமனம் இலங்கை மத்திய வங்கியினால் இடைநிறுத்தப்பட்டிருக்கின்ற அல்லது இல்லாதாக்கப்பட்டிருக்கின்ற அல்லது அடுத்துப்பின்னர் அமைச்சரால் இடைநிறுத்தப்பட்டிருக்கின்ற அல்லது இல்லாதாக்கப்பட்டிருக்கின்ற ஒரு முதனிலை வியாபாரி, அத்தகைய இடைநிறுத்தம் இல்லாதொழிக்கப்பட்டிருந்தாலொழிய அல்லது அத்தகைய முதனிலை வியாபாரி விடயத்திற்கேற்ப, இலங்கை மத்திய வங்கியினால் அல்லது அமைச்சரினால் மீள நியமிக்கப்பட்டிருந்தாலொழிய அரசாங்க தனிச பிணையங்களுக்கான முதனிலை அல்லது இரண்டாம் நிலை சந்தைகளில் ஒரு எதிர்த்தரப்பாக பொதுத் தனிச முகாமைத்துவ அலுவலகத்துடன் கையாளுவதற்கான உரிமை கொண்டிருத்தல் ஆகாது.

9. நியமனம் இடைநிறுத்தப்பட்டிருக்கின்ற அல்லது இல்லாதாக்கப்பட்டிருக்கின்ற ஒரு முதனிலை வியாபாரி பொதுத் தனிச முகாமைத்துவ அலுவலகத்தினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறான அத்தகைய காலப்பகுதியின் முடிவின் பின்னர், அத்தகைய இடைநிறுத்தம் அல்லது இல்லாதாக்குதலுக்கு எதிராக பொதுத் தனிச முகாமைத்துவ அலுவலகத்தினுடாக அமைச்சருக்கு எழுத்தில் மேன்முறையீடு செய்யலாம். அத்தகைய மேன்முறையீட்டுக்கான ஏதுக்களையும் மற்றும் அத்தகைய இடைநிறுத்தம் அல்லது இல்லாதாக்குதலுக்கு இட்டுச் சென்ற காரணங்களையும் சரிசெய்ய எடுக்கப்பட்ட நிவாரண வழிமுறைகளையும் குறிப்பிடலாம்.

10. ஒழுங்குவிதி 9 இன் கீழ் மேன்முறையீடொன்று பெறப்பட்டதன் மேல், பொதுத் தனிச முகாமைத்துவ அலுவலகம் அதன்கண் தரப்பட்டுள்ள ஏதுக்களை கருத்தில் கொள்ளுதல் வேண்டும் என்பதுடன் பின்வருவனவற்றை கவனத்திற்கெடுத்து அமைச்சருக்கு விதப்புரைகளைச் செய்தலும் வேண்டும் -

(அ) முதல்தலை வியாபாரியினால் பொறுப்பேற்கப்படும் திருத்த வழிமுறைகள் ;

(ஆ) அதனது நிதிசார் உறுதித்தன்மை;

(இ) இடைநிறுத்தல் அல்லது இல்லாதாக்குதல் எனும் காலப்பகுதியின்போது அதனது இணங்குகை மற்றும் செயலாற்றுகை பற்றி பதிவேடு ;

(ஈ) முதல்தலை வியாபாரி அல்லது அதனது பணிப்பாளர்களுக்கு எதிராக ஏதேனும் தொடர்ந்து செல்லும் சட்ட அல்லது ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கைகள் இல்லாமை ;

(உ) சந்தையின் நிலையுறுதி மற்றும் ஒருமைப்பாடு பற்றிய மறுசீரமைப்பின் சாத்தியமான தாக்கம் ;

(ஊ) இலங்கை மத்திய வங்கியின் விதப்புரை ; அத்துடன்

(எ) முதனிலை வியாபாரியினால் வழங்கப்பட்ட நியாயப்படுத்தல்.

11. ஒவ்வொரு முதனிலை வியாபாரி, அத்தகைய முதனிலை வியாபாரியின் பணிப்பாளர்களும் அலுவலர்களும் பொதுத் தனிசு முகாமைத்துவ அலுவலகத்தின் பணிப்பாளர் தலைமையதிபதிக்கு, இலத்திரனியல் அல்லது காந்தவடிவத்தில் பேணப்படும் பதிவேடுகள் உள்ளடங்கலாக முதல்நிலை வியாபாரியாக அதன் செயற்பாடுகள் தொடர்பாக பேணப்படும் அனைத்து புத்தகங்கள், கணக்குகள், பதிவேடுகள், கோப்புகள் மற்றும் ஏனைய பதிவேடுகள் என்பனபவற்றை கிடைக்கச் செய்வித்தல் வேண்டும் என்பதுடன் ஒழுங்குவிதி 5 இன் நோக்கங்களுக்காக தேவைப்படுத்தப்படக்கூடியவாறான அத்தகைய புத்தகங்கள், கணக்குகள், இடாப்புகள், கோப்புகள் அல்லது எவையேனும் தகவல்களைக் கொடுத்துதவுதலும் வேண்டும்.
 12. (அ) பொதுத் தனிசு முகாமைத்துவ அலுவலகத்தின் பணிப்பாளர் தலைமையதிபதி, காலத்திற்குக் காலம் அவசியமாக இருக்கக்கூடியவாறான அத்தகைய பணிப்புகள் அல்லது வழிகாட்டுநெறிகளை முதனிலை வியாபாரிகளுக்கு பின்வருவனவற்றுக்காக வழங்கலாம் -
 - (i) இவ்வொழுங்குவிதிகளின் ஏற்பாடுகளுடன் முதனிலை வியாபாரிகளினால் இணங்கியொழுகுவதை உறுதிப்படுத்துதல் ; அத்துடன்
 - (ii) அரசாங்க தனிசுப் பிணையங்களுக்காக முதனிலை மற்றும் இரண்டாம் நிலை சந்தைகளில் முதனிலை வியாபாரிகளினால் தொழில் முறையாகவும் ஒழுங்காகவும் நடாத்தப்படுவதை உறுதி செய்தல்.
 - (ஆ) உப ஒழுங்குவிதி (அ) வின் பொதுமைக்குப் பங்கமின்றி, அத்தகைய பணிப்புகள் அல்லது வழிகாட்டுநெறிகள் பின்வருவனவற்றிற்கு தொடர்புடையதாக இருக்கலாம் -
 - (i) பொதுத் தனிசு முகாமைத்துவ அலுவலகத்தினால் நடாத்தப்படும் அரசாங்க பிணையங்களின் ஏதேனும் ஏல விற்பனை தொடர்பிலும் இரண்டாம் நிலைச் சந்தையில் அவர்களின் தொழிற்பாடுகள் தொடர்பிலும் முதனிலை வியாபாரிகளினால் பின்பற்றப்படவேண்டிய நடவடிக்கை முறைகள்;
 - (ii) பொதுத் தனிசு முகாமைத்துவ அலுவலகத்தினால் நடாத்தப்படும் அரசாங்க பிணையங்களின் முதனிலை ஏல விற்பனைகளில் முதனிலை வியாபாரிகளினால் பேணப்படவேண்டிய பங்குபற்றுதலின் குறைந்த மட்டமும் மற்றும் வினைத்திறன் மட்டமும் ;
 - (iii) அரசாங்க பிணையங்கள் மீதான வரும்படிகள் மற்றும் வட்டியை வாடிக்கையாளர்களுக்கு சேகரிப்பதிலும் செலுத்துவதிலும் முதனிலை வியாபாரிகளுடன் இணங்கிக்கொள்ளப்படவேண்டிய நிபந்தனைகள்;
 - (iv) முதனிலை வியாபாரிகளினால் புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் கணக்குகளை பேணுதல் ;
 - (v) பொதுத் தனிசு முகாமைத்துவ அலுவலகத்தினால் தேவைப்படுத்தப்படக்கூடியவாறான அத்தகைய பருவகால அறிக்கைகள் அல்லது தகவல்களை முதனிலை வியாபாரிகளின் மூலம் சமர்ப்பித்தல் ;
 - (vi) முதனிலை வியாபாரிகளினால் பேணப்படவேண்டிய இரண்டாம் நிலைச் சந்தைத் தொழிற்பாடுகளின் குறைந்தபட்ச மட்டங்கள் ;
 - (vii) இரண்டாம் நிலைச் சந்தையில் அத்தகைய பிணையங்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமான அரசாங்க பிணையங்களின் இருப்பினைப் பேணுதல் ;
 - (viii) விலையிடலில் வெளிப்படாததன்மை மற்றும் நியாயத்தன்மை என்பவற்றை உறுதி செய்யும் வாடிக்கையாளர்கள் மீது விதிப்பனவுகளை விதித்தல் ;
 - (ix) முதனிலை வியாபாரிகள் தமது கடமைகளை முறையாக நிறைவேற்றுவதற்காக அவர்களால் பேணப்பட வேண்டிய உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய வசதிகள்;
 - (x) ஒழுங்குவிதி 6 அல்லது 7 இன் கீழ் பொதுத் தனிசு முகாமைத்துவ அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட செயலாற்றுகை மதிப்பீட்டின் போது ஏதேனும் தவறுகை அல்லது அடையாளங் காணப்பட்ட குறைபாட்டை சீர்திருத்தல் ; அத்துடன்

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதிப்பிக்கப்பெற்றது